



# பருப்பு கொட்டை வகைகள்



# நிலக்கடலை

(groundnut/peanut)



# பொறிகடலை (Roasted Chickpea)



பயத்தம் பருப்பு / பாசிப்பயறு  
(Green gram/ mung bean)



# கொண்டைக் கடலை (Chickpea/Garbanzo bean)



பட்டாணி  
(Green Peas)



தட்டாம்பயறு  
(Moth Bean)



துவரம் பருப்பு  
(Red Gram, Toor dal)





# மொச்சை பயறு (Val Beans)



# காபி கொட்டை (Coffee nut)



பூசணிவிதை  
(Pumpkin seed)



கடலைப் பருப்பு  
(Bengal gram)



# பாதாம் பருப்பு (Almond)



# பிஸ்தா (Pistachio)



# முந்திரி பருப்பு (Cashew)



# உளுந்தம் பருப்பு (Black Gram)